

“முத்தியின் விளக்கம்”



பூஜ்யஸ்ரீ சத்ருகு தூள் பாபா



‘முத்துமீன் விளக்கம்’

## பொருளடக்கம்

1. முக்தியின் விளக்கம்-----2
2. தேவ ரகஸ்யம்-----23
3. ஞானானுபவத்தின் விளக்கம்-----38
4. உணர்வு-----50

எல்லாம் நீ!




11

ஸ்தீதியம் பேசு.

(ஸ்தீதியவாக்கம்) தர்மம் செய்.

நாவசடங்கு.



கடுனையோடுகடு.

ஸ்தீதியம் பேசினால் ; தர்மம் நிலையாகும்!

“ஸ்ரீஸதீகுருதிருவடி துணை” நம்பினார் கருவதில்லி!  
 “தெய்வம் மதுஷயாதம்” யத் பாயம் தத்பவதி!  
 “ஸ்ரீராம் ; ஜெயராம் ; ஜெய ஜெயராம் ; ஜெய”  
 “அகம்பிரம்மம் ; ஜெகம்பிரம்மம் ; அகமோஸ்வயம்”  
 “ஜெகம் , பரமம் , ஜீவர்கரும் ; சிறிதும் இல்லை”  
 அன்பும் ! அறியும் ! ஆர்வமும் ! ஏக்கமும் !  
 நிறைந்த எம் **ஆத்மாணந்த**!!

**குழந்தைகளை**

ஸ்ரீபகவானும் , ஸ்ரீஸதீகுருதேவரும் , **ஓம்ஸ்ரீ**  
 என உணர்வீர் ! எந்நிலையிலும் , நமக்கு  
 அயலாக , எதுவும் , எவரும் , இல்லை , இல்லை , யென

**“மெய் உணர்வேயாக”** சந்தேகம்,  
 கவக்காயம் தவிர்ப்பீர் ! ஸ்ரீபகவானுக்கும் , ஸ்ரீஸதீ  
 குருவுக்கும் **“நீயே”** ஆம்மா ! **அவர்களே**  
 உனக்கும் ஆத்மா ! கிது ஸ்தீதியம் ! ஸ்தீதியம் !! ஸ்தீதியம் !!!



# முத்தியின் விளக்கம்

ஓர் மிவேகமான சூதீந்த, தம் மதுரி  
 மொழியில், முத்தியைப் பற்றி, சிவ  
 தேவன் விகடன் மேட்டை அருள் விளக்கம்,  
 சூதீந்த மாத தருவினும், உணர்வால் உணர்ச்சி!

## உரைக சம்பவம்!

புலகு :- ஸோபாயாஜி! உங்களுடைய, வாய் மொழியின்  
 மூலிய வாசக சூம், வரிவடிவ விளக்க மடல்களையும்  
 டேலெகிராம் போதும், மடிக்கூடும் போதும், ஓடுவிடு,

## சந்தேகமும்

வருவதில்லையே! அதுதான்?  
 பைக்கியல் :- எகரகூடு தே புலகு! வாக்கீதோ, வரிவடிவமோ  
 இந்த ஏழையுடையதல்ல, அது பரிமதவாதுமே அந்த  
 தாலாஜித பரமுமே, காட்சி, காட்சி யொருமே!

## காட்சி, காட்சி

மேலும், அறவகன், அனுபவ வாசகமே தவிர,  
 தருதயல்ல! கட்டுறையல்ல! நாவல் அல்ல! கவிதையல்ல!  
 கிணை அனந்தமும், நற்பணியில் கோண்தமும்,

## முத்தியின் திறமை

ஆனும் ஆறல்  
 கிங்கோள் துவகே, அருவாகிய  
 அவன் என்ற, அறமியின் சூரிமயர  
 ஆல்!

கிவ் வேறுகையை, ஓர் கருவியாகிய பயன்பு தேதிக்கொண்டு  
 மேசுடீ நடுவியல், ஓர் சூதீந்த காரகயும், எழுதும் நடுவியல்  
 ஓர் மேதவாகியும், தாலாஜித மாத, அவன் இலகாக,  
 மொழியும் கிணை, ருண்பதே மூலியம், மேலும்,

2

3



அருள் வாங்கையும், வரிவடிவையும்,

**நம்பியவருக்குப் பவமும் உண்டு  
நம்பாதவருக்கு (சந்தேகம்) உண்டு!  
(பயம்) உண்டு!**

சரிசரி, நீரேதர, கேள்வி கேட்கப் போகிறேன்,  
எளவர்களுடைய உண்டுகள் விளக்கின?

புலகு:- முக்தி என்னும் என்ன? அது ஒன்று? இரண்டா?  
 ஸயத்தியமே:- முக்தி என்னும் பத முக்தியெனினும், பரமுக்தி  
 எயினும், பரிசுடராகக் கொள்ளப்படும்.  
 புலகு:- அப்படியானால், பத முக்தி எதைக்குறிக்கிறது?  
 பரமுக்தி எதைக்குறிக்கிறது?  
 ஸயத்தியமே:- பதமுக்தி என்னும், நகராயம், வைகுண்டம், பிரம்ம  
 லோகம், எனப்படுகும், இவ் வபகுதியும், நாராயணமும்,  
 பிரம்ம லோகமும், வாசம் செய்யும் **பரம்** பரமமும்!  
 பரமுக்தி என்னும் **பிறுமா** நியாயமும், **பிரம்ம**  
 பதத்தைக்குறிக்கும். பதமுக்தியில் பிறவியும் இல்லை!  
 பரமுக்தியில் பிறவியும் இல்லை!

புலகு:- சரிவாயால், எங்கே குடைய அப்பா, தூதர, முப்பாட  
 மருத்துவம் சரவணியால், பந்தவர்களைப் பிழைத்து, தீவர்கள்  
 கூடும், பரிசுடராகக் கொள்ளும், **பரதேவியே**  
 முக்தியை நகர கொண்டுள்ளீர். அது நீ தீவர்களே அனை  
 மறுத்து **பரதேவியே** முக்தியை நகர கொண்டு  
 தீவர்களே! பரிசுடரானதுடன் இருந்து, ஆய் பரிசுடர்த்  
 தெரண்டாய், **பிரதேயட்சமாநக**  
 அதுவாயிப்ப தெ விட்டு விட்டு **பரமாதிய**  
 அதுவாதிருகும், நதை அதுவாயிக்கு முடியுமா?



உ

(4)

ஸபத்தியம்: - ஸ்ரீமதவாஸுதைய பதநீகீர்த்தி  
 இருந்து சூழப்பாடி கொண்டு வந்து, ஓர்  
**காஸ** அளவுக்கு உட்பட்டது தானா?

பு.வ.த. - ஏன் அப்படி சொல்கிறீர்கள்?  
 ஸ்ரீமதவாஸுதைய கருணை மீதும் உயர்ந்த உயர்ந்த  
 நம்பியுள்ள, மகிழ்ந்து அவருக்கு உதவி செய்து  
 தள்ளிவைக்கவேண்டும் அப்படி அவனை  
 தள்ளிவைக்கவேண்டும் ஸ்ரீமதவாஸுதைய கருணை

புத்தியம்: - அப்படி பு.வ.த. அது அப்படி யல்ல! ஓர் உண்மையை

உணர்! **நீ அவன்** அம்மாதிரி உண்மையான

மனம், உண்மையான யிருப்பதால், **நீயே அவன்**  
 என்பதை உணர்வது உண்மையான முடியவில்லை. உன் மனம்,  
 பருத்தியம் மட்டுமே உண்மையான உண்மையை, உண்மையான  
 மனம் உண்டு. உன் **மனதால்** செய்யும்,

**புண்ணியத்திற்கு** உயர்ந்த,  
 மேலான பிறவி உண்டு. உன் மனதால் செய்யும்,

**ஸத்திய தர்மத்திற்கு**

மட்டுமே, ஸ்ரீமதவாஸுதைய வேளாண்மை பிறப்பி  
 தியம் உண்டு. அப்படி உண்மையான உயர்ந்த  
 மேலான பிறவியும், **சொர்க்கமும்**

உண்டு. மேலே உண்மையான உயர்ந்த உயர்ந்த,  
**அளவுக்கு** உண்மையான உயர்ந்த உயர்ந்த,  
 அளவுக்கு, சொர்க்கமும், வேளாண்மை பிறப்பி  
 தியம், உண்டு. அளவுக்கு உயர்ந்த உயர்ந்த,  
 உயர்ந்த உயர்ந்த உயர்ந்த உயர்ந்த உயர்ந்த

உயர்ந்த உயர்ந்த உயர்ந்த உயர்ந்த உயர்ந்த



2

(5)

முக்தி :- ஓன் மாயா! ஸ்ரீ பகவானுடன்,  
 அயன் செள வம்யு தரிசு கீத வி நுமயம்  
 நாம், **அவன்** திருமையாவது, கீதையை  
 சூலோகம் உருக்காயம், அதே மீதிய  
 தரிசுத் தைசெய்து, கீதையை நாம் பதம்  
 பதம் அடையவரே!

பைத்தியம் :- அம்மா முக்தி கீதையை, அருக்த விருவியதும்,  
 மீதிய தரிசும், செய்யமுடியுள்ளன, எண்ணுகிறாயா?

முக்தி :- ஓன் அடியாவது? ஸ்ரீ பகவான் தருகிற, நமக்கு  
 இருக்கை போது, எதுகொண்டிருக்கிறாயா?

பைத்தியம் :- ஆமாம் குகூகூய்! உண்மையே! அவன்  
 தருகிற, எல்லா யே குகூகூய்! அதன் உண்மையே,  
**மனம்** கருகூகூய்! அதன் மனம் மனம்?

முக்தி :- ஸ்ரீ பகவான் எண்ணிய மனம், உயது பகீகம்  
 செல்லவரே! அது எப்படி கருகூகூய்? அதையும்  
 ஸ்ரீ பகவான், பரிசுத்தம் கொண்டு மார்பு?

பைத்தியம் :- அவன் யம் ஸ்ரீ பகவான், பரிசுத்தம் கொண்டு  
 அதன் மனம் மனம் கொண்டு கீதையை! அதன் கருகூ

**கரியுத்திஸ்** விருகான உலகம்!

மனதை உயக்கூ கொண்டு! அவன் இயக்கம்!

அதிசுத்தம் நிகழ்ச்சிகள்! அண்டம் விரு

அண்டம் போகும்! மொண்டம் கொண்டு போகும்!

ஆண்டம் விருகூ உறையாடல் உறையாடல்!

கம்படி இன்னும், **கோபாறு கோழ்**

உண்மையே! மனம் மனம் சூரியாக இருக்கும்!

குறையம், **பாஸ், தயிர், மொண்டம்!**

இயைகாரின் உணவு? (பலகூகூகூ)



⑥

மறுமறம் :- நானும் **கருவாட**  
 மனதை அழகிய **மாமிச** டணவு!  
 திவையகநிலி, திரை விரும்புவாய் சொல்  
 பாரி யேரீ?

புலகு :- இறைமை மாபா! கேட  
 கைய சதிகைலே! திவையகநிலி?

பைத்தியம் :- அம்மா புலகு! கருவாட எனச் சொன்னால்,  
 தீசாமிபுலகு மருதிகை, புலகுயல் குறியானது!  
 கருவாடடைசாமிபுலகுயல் தீசாமிபுலகுயல் குறியானது!

புலகு :- அம்மாமாமா, தீசாமிபுலகுயல் தீசாமிபுலகுயல் தீசாமிபுலகுயல்

மனம் **தருமாறுவியம்** எனச்

சொல்லுகிறீர்களா? **ஸ்ரீ பகவதீநாம**

**ஸீமரணீ** / அக்கிரை கேவலமாகவேய்

விட்டார தாவிக்கருக்கு இந்தக் கோவந்தை கலையின

மைய்யம் :- தெரவுகேட்டு வொறு/வொறு/வொறு/ திரை  
 கேடய! ஆக்கிரை அறிவு நொச்சு! அளவியாககெளி!  
 உன்னியோ உன்னியியலே, யாமம் தவருக கொளினாயு  
 இல்லி தவருக சொல்லியும் இல்லி/கொள்க்கிடுவ!

**யுகபயுகபாலும் புளிக்ஞம்!**  
 என சொல்லியனார்! (இடைபடுகிறது)

புலகு :- ஸ்ரீ பகவதீ நாமம் புளிக்ஞம் புளிக்ஞம் புளிக்ஞம்  
 ஆகல், ஸ்ரீ பகவதீ நாமம் **அநியதாரம்!**

**அதி அதி கவையாரணம்!**

இவ்வம் வேகம் வொறுவியது, சுருகேகம் கொள் வுதலு?



உ

(7)

பைத்தியம் :- அய்யா கெடாதுகூடே  
இந்த ஏதையான் அனுபவம் உனக்கு தெரியும்!  
உன் அனுபவம் இந்த ஏதைய உனக்கும்!

**நாம சுவையை சுவை  
தீதுவன்** வேறொன்றை யும் நடுவன்  
கிது பைத்தியமே!

புயல :- பின் எதைவைத்து கிண்கதையை, அடியா னிடம்,  
சொல்ல புத்திகள்?

பைத்தியம் :- யாம் **பூசையைத்தூள்** சொன்னேம்.

புயல :- அது ஒரு மூலம் பசுடிணி!

பைத்தியம் :- இனி அன்றைய புயலும் உன் போன்றும்,  
இவ்வாங்கிய குடிந்தை, **ஒன்றியுண்டே**  
உன்மும் உன்மும் அனைத்து, புதியனின் அம்மமே!

அது போகட்டும் புயலும் உன்னை கிரஹிப்பாடுகென்றி  
கேட்கிறேன்!

**உணவு உடை**  
மந்தமும் உன் உடல் **அறுபவ** மொடுக்கள்

அனைத்து, உன் பகடேடி அப்பகடேடி வேண்டாம்.

உன் **அம்மாவைப்** போன்றும்,  
**பழைய பாரம்பரியமாக**

இக்கிரமம்? இந்த நாகரிக உபகீகெக்க  
வருவது உன் அனைத்து இக்கிரமம்? கிபி போல காணும்  
குடியன், உன் அம்மாவின், சேவையை காணவில்லை இன்  
ஆடம்பர நாகரிக (அடிநாடு) உடையுடன்காணிய குடித்து!



2

8

கிரண்டாவது உன் அம்மா! அப்பா யாரீ  
கைகளை 'முறுப்பு' கட்டாமல்; (அ)

'தட்டி' கேட்காமல்; 'சா'

பயறு, உங்க முடிதிறை? முனிசுவல, உன்  
உறவு, தட்டி இவர்களிடம் 'யயயய' இல்லாமல்,  
எறுதிக யாரீகைகளைபட்டு 'நாராரா'க'

பேசாமல்குடுக்க முடிதிறை? கன்னசும் நிறைய கேட  
தவரம். அறவ குண்டரம். இந்த இசீசும், உன்னிடம்  
உருகூர்ல், உன் சீயகவன் 'நாமா' அதிமதுரல்

அவ அவ அவ சுவையைய நியம் 'அனுபவிக்க'

'கியயி' என்மதையல்; நியதிலீமலீ, உன்னாயுரை

அஸ்ரவயன்பதையல், யாமல் குயிசுக் கெரரிக்கிரைம்!  
புவத: - ஹையாபா! ஆகனியானவல! இவைகளை எம்  
மரலி உறுக்க முடியலில்ல! கிரிஸ் குனிசுவலுமீமரலி  
உருசுநடக்க முடியலில்லயே; காரணமீஎன்ன?

நயத்தியல்: - அதுகாண் சொல்லீயலே! இது 'காலியுகம்'  
குருவரி சொல்லிவைகு குருவரி கேட்கவாகாது!

கிக்கலியாள் விலயாசும்!  
புவத: - அமீபடி யாறல்மாயா! சீயகவன் நாமர வுக்கு

'சக்தி' இல்லீயென அல்லவாரொபாடுன்படுகிறல்!

நயத்தியல்: - ஓ எம் கண்கண்ணியான புவது! உன்  
யறயால் அமீபடி சொல்லிவா கேட அதுபவம் இஸ்ரவத  
வர்களை அமீபடி பேசவாமல் சூதலீதீயும், உன்  
குறும்ப மாரம்பரியசும், அமீபடியலில்!



3

புயலு :- அம்பல யாமலீ, என் அருவையு  
 ளளிமை, இனிமையான, பரபர வே  
மகிலீமேலீ சூனையினி திரியும்!!  
நீபகவளி நாம ஸீமலீனை திரியும்!!  
 சந்திரபுரியும் படி, எமக்கே சொல்லியும்.

நா நூயிப் போதும் தேவதீ  
 உணவு அனை நாடாபிரிவி  
 உணவு அனை நாடாபிரிவி

புயலியம் :- அன்பு உருவான புயலு! சந்திர  
 தயனமாகவேன். மகிலீமேலீ சூனையினி படி,  
 நீசுநியவ போலி, சூனையினி நூர் மலம்ஸ படிபணியே!

சுதலீ அகன் **பூர்வபுண்ணி** யத்தால்,  
 புண்ணியம், பலபல செய்தியினிடமே, அதுவளர்ந்தது.  
 அகலீ அகன் உணவு, பரபரி, தயிரி, ரெண்கி, ரெண  
**ஸதீவகுண** திரியலி அமைந்தது!

அவ் சூர்வ புண்ணியம், அதுபலித்து அடி யும் போது,  
 அம் **மணமாணசு** மெயும் மெயும்  
 புண்ணியம் தேவமா? அவ் வது யாமகிலீமயவ்  
 குமா என்பதுகாந் கேள்வி? அக்தலியிலி, பரப

தாரியங்களை **புளிசீரண** தெரியும்.  
**அம்பதீரண** காட்டி மயக்கம்!

இதைக்கண்டு, எக்கால தேவன், சொல்லும் போது,  
 சூரேயன், பிரேயன், எண்கிரண்கமே ஓர் ஜீவன்  
நாடிவரும் எனினும், விவேகி உடையதாய், பின்  
பந்திரவாநி எனினும், அவிவேகி பிரேயதாய்,  
பின்புலியவரின் ரெண்கி, இரெயதாயின் பந்திரவன்  
 மோட்சத்தினை அகிகாரி எனினும், பிரேயதாயின் பந்திரவன்,

இவையெல்லாம் - சூரேயன், பிரேயன், எண்கிரண்கமே ஓர் ஜீவன், நாடிவரும் எனினும், விவேகி உடையதாய், பின்புலியவரின் ரெண்கி, இரெயதாயின் பந்திரவன், மோட்சத்தினை அகிகாரி எனினும், பிரேயதாயின் பந்திரவன்,



உ

10

ஐனாமுண்டிக்குமே; நாமமுண்டி  
 விருவிக்குமே; முடிவிடு, **நாகத்தி**  
**ற்கு** துருபுபடுகுண்டுள்ளும்,  
 சொன்னான்.  
 மேலும் குக்கவிதில், பிரியமுண்டி **இன்**  
**பு**

வந்திக்கொண்டே, மனதை உயக்கக் கூடியதாக இருக்கும்;  
 இருக்க வேண்டும்! அங்குள்ளிவிடு! அங்குள்ளி நியதி!  
 இரேயுண்டி **நவம்** கொடுப்பவைகள் **முறை**

மொருபாக வேறுகுக்கும்! இருக்க வேண்டும்! அங்குள்ளிவிடு!  
 அங்குள்ளி நியதி!  
 அங்குள்ளி யானது உயில்மேலும் நின்று, கொண்டு **கிணம்**  
**உணர்வு**, **பாசி**, **தயிர்**, **வெண்ணை** இவைகளின் உணவையம்

பார்க்கிறது. (சூழகவன்நாம கீழ்க்கொண்டிருக்கும் உயானது)  
 இவைகளின் அம்மனம், நன்றாக சிறுவர்க்கு கொண்டு செய்கிறது!  
**பிரவாதிசுயின்** நிமிஷம், அன்றும்,  
 வெளியில் செல்லும் போது, ஆட்டம், பாட்டு, சூழ்து,  
 நையாண்டி (கேலி) டம்பும், பட்டம், பகலி, பண்டம், மது,  
 மாது, அரவியல், தினிமர **உளர்வம்பு** கள்!

இவைகளில், கவக்க வேண்டிய, நிர்ப்பந்தம் உருபுக்கொல்,  
 அந்த **சகவாசுபுழக்கவழக்கம்**

கருவாடும், உருவம் மாய்ஸ் உணவுமாவும்!  
 இவ்விறண்டையும் உயில்மேலும் நின்று, கொண்டு, அம்முண்டியானது,  
 இருக்கிறது! இரேயுண்டி (நவம்) இவ்விறண்டும், உணர்வு  
 உணவுகொண்டு, அது நமக்காக எப்போதும் கருக்கி குக்கும்.  
 எப்போது, பேசுவது, அது நமக்கு, உணர்வுமாய்!



(11)

அவ் **உய்ய உரைப்பு**  
**புளிய்ப்பு**, என்ற பூசியார்,  
**காரசாரம்** உண்டோ??  
**ஆறல்???**

இந்த உரைபொருள், எம்போதுமும், நம்மை தேடி வந்தது.  
 இன்றே நமக்காகவே **நம்மை** தேடி வந்திருக்கிறது!

இன்று **ஆருவேளை! ஆரேநேரம்!**  
**ஆரே கம்பளம்!** உண்டாவி என்ன?

குடியா முகுதியி போகிறது! அவருக்கு உரிமையல்ல,  
 இவரிடம் சாம்பலிட்டு விட்டு போனால், அயர் என்ன நம்மை  
 கண்டா கொள்ளும் போகிறார்? இச்சுவர்தான், அவரை  
 உணர்த்துகிறது! இதைக்கொண்ட உணர்வு நம்மை  
 தேடி வந்திருக்கிறது! நாம் சாம்பலிட்டு எவரும் கண்டா கொள்ள  
 என்ற ஆர் **நப்பாசையால்** குலிசை

யாருமில்லை, நமக்கென்று பார்த்து அம்முடி  
 இன்றுமே இதை நியமித்து, சுவர்க்கிருக்கின்றனர். ஆனால்  
 யாருமே அறியாதவர்கள் இல்லை! யாருமே அறியாத கொண்கிறார். இன்று  
 யாருமே அறியாத இடம் இன்று



“**சாப்பிட**” சென்ற அம்முநைய அவன்  
 “**சாப்பிட விரட்டார்!**”

புறநாடு: - ஹேம அன்பாணாயிராயே! நல்வ  
 விளக்கத்தான், பூதகவன் தாம சிவரணையிற்  
 அருள்வரிகிற **“கலிகோஷம்”**

ஒன்றுச் செய்த விடமுடி யாது என்பது, **“கலியே  
 காஸி ஆகியிடார்!”** என்பது;

கலியு கதர்மபூரணம், மந்திரம், நோடி உறையாடலும்,  
 கூலியகாரிகள், அனீய எழிலிடம் மடமே, கலிகோஷத்தோடு  
 உத்தர ஆசிரமமும், அகத்தி நிராமமும், அகத்தி  
**“உறுதியுடனும்”** செளவிக் கறணை என்ன?

பைத்தியம்: - நல்வ விவேகமான, அகத்தியான

**“புறநாடு”** நன்றாகவே கருத்துடனே கேட்குகுயி!

அறிதவனமாகத்தேர்/உன்தேர் வியரணம்:-  
 பூதகவன் தாம சிவரணையும், பகனையும், கருத்தினையும், உபதயம்

**“பகவத்பதத்தல்”** செர்க்கை என்பது,  
 அகில தேர் **“பொருந்தும்”** திடம்கை என்பது,  
 அவரே **“பரமபத ஐக்கியம்”** என்பது,

அவைவிடே **“பிரம்ம”** பத ஐக்கியமாகிய **“பா”** நிபயாகிய

ஐயன் முக்கி, ஏன் யேணிடு மென்தும், உன்னும் கேட்கப்படுக.

அகத்தினான் விடைபெற, உன் **“பகீத்குள்”** யாம்  
 வறவ ல்லி. அங்கு உத்தரவி விளக்கம் யே குகலேகிடுக்தே.  
 இங்கு உன்தேர்விக் தே, பதிவ்துதிடுக்தே. தவனம் கெளய!



புயலு :- பரமபரிஸீபாபா! பக்தியையும், ஸ்ரீபகவானி நாமபாயையும், சத்திரூபகந்தி தொள்ளைய போல் தே ரத்தியது. சுகவேதன்

**யாம்கூறு குழம்பி** போமேம்.

ஆறப்காங்கனா, **எக்குழப்பழம்**

இவ்வாமல், சிவமாமககடுக்கிச்சீர்க் கோல்  
பைக்கியம் :- தொகுந்தே புயது! **யாம் குழம்பிணல்**

**நியும், ஐகத், ஜீவ, ஈந்மாமகரும், என்றயது??**

புயலு :- தீவிகளீ என்ன சொல்லிச்சீர்களீ பாபா? எமக்க  
டுள்ளுமே புரிய வில்லியே?

பைக்கியம் :- சிரித்தாக் கொண்டு அம்மா தரயே புயது!  
நீ புரிந்து கொள்ளாதயதை, கேளு மக்களே!  
இனி உன்கதை யைக் கேள்.

புயலு :- சரி சரி! சொல்லங்கள் பாபா! **ஏதோ சொல்லி**  
எம்மை மறக்கடிக்கீர்களீ! சரி அப்பறம் பாபா போம்.  
எம் கேள்விக்கு விடையென்னும்!

பைக்கியம் :- அம்மா புயது! உன்றுடைய, பக்கியாவல்,  
ஸ்ரீபகவானி மகிசீத்து, அவறுடைய **பிரேகுண்டத்**  
**திபேயே** உனக்கு கிடக் கொடுத்து, தம் அகிலவையே,  
பைக்கியம் கொண்டுமடிக்கீ நீ எவ்வளவு காலம்  
அவறுடனீ இருப்பாயீ?

புயலு :- நல்ல கேள்வி பாபா! ஸ்ரீபகவானே, **நிச்சி**  
**முக்குணி** அவறுடனே, அவன் திருவடியினி சிவியவே

எம் ஆயுள் உன்ன வறகுமீ போமீ!  
பைக்கியம் :- அங்கே உனீ ஆயுள் முடிந்தால், என்றயாயீ?  
புயலு :- அங்கே எம் ஆயுள் முடியாதடி, ஸ்ரீபகவானி பாபா தீவிக்  
கொள்காள் அங்களை, சரி வக்கியமா தயிரகே!



கேள்வி 14

நாயகியம் :- சரி சரி! உன்னை ஏனிடென்றால்  
கேட்க கேட்க சூழ்மையேனினால்? உன் ஸ்ரீ  
மகமலுடனே கிருகி கிருய் என்னுடையதுக்  
தொன் அந்த வையனைடமோ

**மணி** (நவ ரத்தினங்) களாலும்,  
**நாய**

சூழ்மையேனினால்  
கேட்க கேட்க சூழ்மையேனினால்  
உன் ஸ்ரீ மகமலுடனே  
கிருகி கிருய் என்னுடையதுக்  
தொன் அந்த வையனைடமோ

**கவர்ச்சிகள்**

நிறைந்த, அழகியது! அங்கும், அடல் பாடல் வெகு அழகிய  
மாத கிருகி! அங்கு உள் ள வர் அனைவரும்,  
ஒருவருடைய, **அண்டியாய்** கருக்க  
மாட்டான்! **அரசன்/அரசியை**  
ஆணம் வண்ணம்  
பேரல், வெகு வெகு, அடல் மரம் அம் அதன் ஆணத்தும்,  
நிறைந்தவர்களாக வே கிருமபார்கர்/கிருக்கிறீர்கள்!

**புறம்**

நீ எவ்வேளும் ஸ்ரீ மகமலுடனே  
அவர்களையே (அவர்களையே)  
தொண்டி கிருமபாயா? அவர்களையே மபர்மபாயா?  
புறம் :- இவ்வேளும் அகக் குகிதை சற்று சூழ்மையேனினால் சற்றுமாய்க்கு  
அம்மா! அங்கும் கிருகி அடல் மரம் அனைவரும்  
உண்டா? இவ்வேளும், தொண்டி மயம் கேட்கிறீர்களே!  
நாயகியம் :- தொண்டி மயம் வேண்டாம்! ஸ்ரீ மகமலுடனே,

**அவங்காரப் பிரியன்தானே**

நன்றாகவா! நீ அவனைத் தான் மபர்மபாயி! **இன்?**

அவல் மகக் குகி மகக் குகி கிருகி! அவசியம்,  
அவன் சிவகாமிய நியிதிகளாக அயதுடைய உள் மயத்தினி  
ஸ்ரீ தேவி! சூ தேவி! கிருகி மயம் உரையாட அந்தமியரே,  
தொண்டி மபர்மபாயி, நீ அவர்கு கிருமபாய்களிடம்,

**பேசு** வேண்டியும்! **பழக** வேண்டியும்! அவர்களோடு,



# “உறவாட” உறா யாட” உணவருந்த”

யேன்மய சந்தர்மீயம் உந்தரல், அற  
குறிமீயாயா? உற்பாயா?

புலகு :- (சந்தையங்கே போறன்) ஹேயாபா! குறங்கள்,  
செல்வருகிடம் கிளிவெய்யதை யாடு அருவோடு  
ஆகவே “வைகுண்டம்” அம்பலமீபட்ட,

## “வீர இயமா”

அம்பல அய போக புகியோ  
எனையங்கே போறன்!  
பைத்தியம் :- அம்பல புலகு! அம்பல உறகு தெரளிளாடு!  
தைவாய ஹோ, வைகுண்டமோ, விமலமே, வேகமோ,  
(ஹரன்) (ஹரி) (ஹயன்)

## “வித்யவீக பூமயாகும்”

அங்கே ஒரு குறையாகிய “ஸத்யம்” ஒன்றே,  
நிலவுமீ! மந்திரம் எகேறாது அங்கே கிலவே கிலி!  
இருக்கவுமீ குடியாது! இருக்கீ வுமீசுடாது!

புலகு :- மி லீ உறையாபா! எம்மை யயகுறுகீ உமீ திலியில்,  
நயமணிகள் என்யும், ஆடம்பரம், அணியணிகள்,  
என்யும்; “ஸயீச்சுடிகா” சொல்வி,  
எம்மை யய குறுகீ விடெடீகளே!

## “ஸயீச்சுடிகா”

பைத்தியம் :- எம் கண் மணியே புலகு! உன்னை யய குறுகீ உமீ  
நிலியில், யாடு அனககீ உறவரிமீ. அங்கே  
இருப்பதை யும், நடப்பதை யும்.

## இருப்பதை யும், நடப்பதை யும்.

தான் சொன்னோம். அங்கே ஒரு குறையாக இருப்பவர்க



அங்கு உள்ள, அதுவும் பாதிப்பதில்லை!  
விடியலாயின யோசனை, **மலின**

**மனம்** மடைத்தவர்களுக்கு, அதைவ்,  
பாதிப்பு உற்பட, வாய்ப்பு உண்டு, எனதரன்  
நகரீபயகுடோய்!

புயலு:- அப்படியானால், யாழ் அங்கு நகரீபயம்,  
நகரீபயம் பாதிப்பு உற்படவா?

நகரீபயம்:- அது உண்மையைக் கேட்காமல்  
புயலு:- என்மையை, எப்படி கேட்பது?

நகரீபயம்:- ரஜோ, தமோ, கலிதோயு கோர குணம்  
தன், உன்னிடம் இருக்கிறதற்கு, இவ்வியா,  
என நினைவு, சரி யார்க்கே உண்டு குடி?

புயலு:- அதை உணர்வீர்கள், சரி யார்க்கே யா கருதா?

நகரீபயம்:- உன்னிடம் சரி யார்க்கே, என்மையை, உண்மையை  
இருக்கிறது, என் மையே? என் மையே? அறிவு  
குணம் இருக்கிறது! அந்த அறிவும், தெய்வநியாயம்,  
இருக்கும். அதையும், உன்னிடம் போன்றவர்களிடம், உண்மையை  
யாருமே போலும், உண்மையையும் போலும், கருதி இருக்கும்.

உண்மையை கருவிகளில், **பேற்றியாக** உணர்

புயலு:- உங்கள் யாருமே, பரிசுதமன் இவ்வாக கருவிகளில்,  
அங்கு உள்ள **நாமருப** மயக்குகிறீர்கள்

காணும் போலும், அங்குள்ளவர்களிடம், **உரை**  
**யாருமே** போலும், சர்வகாரகர தையாக இருக்க  
பேற்றியே போலி நகரீபயம்!



# உ

பைதீதியம் :- அவநியம் சரீவ ஜாகீரதை யாக, இருக்க வேண்டும்!

புயற் :- அங்கு நாமமே, மயருநீகனி லவர அங்குள்ளவர்க்கு நிதம், உறையாண் போலே

## சற்று சபலம் (அவசூகைகள்)

ஒளிபடலாஜம், அவிவினை, ஒன்று பக்காத பெருமை!

என தேவநீயகிற தே! கிதற்கு, அங்கு செல்வாமல், இருப்பதே மவம் எனதீ தேவநீயகிற தே!

பைதீதியம் :- ஒளம் செல்வமே புயற்! இவ்வளவு குதப்பம் ஒன்? உன்னுடைய பரிபகவாண் கிங்கு இவ்வியா? அவன் உன்னிடம் இவ்வியா? அவனை நீயாக, நியே அவதக, இருக்க வேண்டி, அவனை ஒன், நீ

## “நுரியே” தேடுகிறாய்?

புயற் :- ஒளம் அருமை மாபா லே! நுயன் மருந்தளா, ஆள் வாநாமிகளா / சிவமாகவ தேவநீயகீகளா, அவர்கள் பாடல்களிலும், செளலீஜம் வாகவநீக னிலும், புல்லாதி மிறக்க வேண்டும். கல்வியைப் பிறக்க வேண்டும், மீதயம் மறக்க வேண்டும், என் அம் பவப்ப தேடபதயும்

## “புதழக்கியை” தேடபதம், அதன்காரணம்,

என்ன? அவர்களுக்கு தாங்கள் செளலீஜம், இந்த ரதநியாநீத்தம், நதநியா நதனீயு பெருகுளா? பைதீதியம் :- அஹே புயற்! நதநிந்தவர்க்கு ம உண்டு! நதநியாநதவர்க்கு ம உண்டு!

① நதநிந்தவர்க்கு! தாண்டாகக, துணித்கிடுந்த, தன்னுடைய, ஆனந்தகீதை, சுவைநாள்



ஸ்ரீபகவத் **வேராணந்தம்**

எனய்  
↑மெயரளவிலீ, மெயம் ஆனந்தம்! அகாவது  
ஸ்ரீமகவன் அகாவரவிலீ, மெயம் ஆனந்தம்!  
அகாவது **இருவார்** மெயம் ஆனந்தம்!

**ஒருவராய்**

அவபவிக்கேவீசிவைக்கா தே,

என்றுதிரியிலீ, **நாமீ** **வாணா** ஆயோடி? **நாமீ**

**ஸ்ப்யடி**

இருவோடி? தமக்கீ அன்னிய மெலீவாதி

தன்மை யாநீ, அயர்கீ **மனம்** மருத்தம், மருத்தம்

**பீதியினால்**

திருவந்திரும்பவந்திரும்பம், திரும்ப

ஸ்ரீபகவான், ஆதிய இருவரும், **இரண்டாள்**

திரியிலீ, அவபவிக்கீ, பேராணந்தம் பேராணம் எனது  
முடிவுகடீழ விடுகிரீகீர், இந்த **தடை** இயர்கீ

**மனத்தடையே**

தவிர, உருண்டுகிலீவீ!

**விதாயாதவர்கள்:**

— ஸ்ரீபகவான், சூப்பாவண்டுகிலும், அயன் மணிமை பிடியாவக்கிலும்,

**மனம்**

மயங்கியதன்மை யிறல், தண்டித கரடிகிலீ

எகாண்டுகேகோவம் எனும், **உண்டுகேசுகம்** எனும்,

**ஸாகமாயா**

விறும், **விஷ்ணுமுறை**

**மாயா**

விறும், மயங்கியவர்கீ நானும்!

(ஜீவனின் மருத்தம் மயக்கம் விறும்மாயா)



புறகு :- ஓளம் ஸ்தீரிய சொபேமரையாபாஷு  
 இப்பத முக்திக்ஞ்சாநீகர் கொடுக்கேம்,  
**முக்கியவிளக்கம்!**  
 என்ன? பரமுக்திக்ஞ்சாநீகர் **முக்கிய**  
**சாநீகர்** என்ன?

பைத்தியம் :- ஓளம் அநீபானம் ஆவியே **புறகு**  
 பதமுக்தி தயனமாக கேட்பாயாக.

① பநீபகவான் நாமாவிநீ, ஓளநீ கவந்த கணீநீர் விடே,  
 அகதபவமீவி, அது அடைய **சொஸாயிய**  
 தர்ஸநீ பைது அயனி அடுளர், அயன் வேகவீகநாகிய,  
**பதமுக்கியாய** பைது அவதடண, உன்  
 தரீமம், அடியம் பரியகூதம், இருந்தி, அடியபாடி கொண்  
 டாடி, பேரணந்தம் அதுபவிக்கவரம்!

② உன்கர் மம் அடிந்தயடன், உன்து **அங்கு**  
 இருக்க அடியாது! இருக்கக் **கூட்பாது!**  
 இவவேருயவி! இவவேவிவி!

③ அங்குமக முக்தியாவி, இருக்கமீ காநி, அங்குநீர்,  
**நாமடு** வாரகூநீகநிலவா, அங்குநீர் அநீபநீ  
 கூட்ட உறையாடல், உறையாடல், கிநவகநிலவா,  
 சநீது **சுபஸம்** உநீபட்டாதும், அநீக எண்ணிக்கி  
 படி, உயர் போ,  
காதுவோ, தீநீ மகீகலே,  
 ஓர்மநவி அயல்யம் உனீடு, பின்துமீ தீநீமதீதுடன்  
 கூடிதல், பினீமீ அங்கு செலீவவாடி, போகீடு வரைய செய்ய  
 போகீடு வரைய திவந்த அடியாது! வேளம்!



(+) அந்த ஸ்ரீமதவத் தொடுபெயர், உன்  
**எண்ண** வடிவமே தன உண்மையல்ல  
 அவனை உன்னுள், நீயாக இருக்கவேண்டி  
 அவனை தேடி அல்லது, ஒரீயுதல் சூரியாக  
 தன் மவதவயம்கிரிடுக்கே **புதுகு**

**வை** தன்னிடமே இருப்பதாக உணராமல்,  
 தாடு அடியும், அங்கு அகிரியும், வீணாகாத யாங்குமே!

**பரமகந்தி** யின் அகதிய சுகரிளயாவது :-

(1) ஸ்ரீமதவானியம், உன் ஸ்ரீமதீடுருவையம், ஒன்றை  
நமம் / உன் குணகையே / உனக்குமவம் / உனக்குமவன்!

(2) ஆறவிமதீடு வாக்ரு ஸ்ரீமதவான் **வேறு** /  
 ஸ்ரீமதீடு **வேறு** / என் அகான் இருக்கே! இருக்க  
 வேண்டாம்!

(3) ஸ்ரீமதவான் காரியம், மதீடுரு ரசய்யமடடாரீ என்மும்,  
 ஸ்ரீமதீடுகாரியம், ஸ்ரீமதவான் ரசய்யமடடாரீ என்மும்,  
 தான் இருக்கே! இருக்க வேண்டாம்!

(+) மேலே கூறிய, அகன்மே ஒன்றும், என்ன கூறுகிறேன்,  
 அனை அகன்மே **ஸதீதய தர்மத்தோ**

சூழ ய்தரம்! கதைமதீடுரு ரசய்யமடடாரீ!  
**யிறகடாது** / அதிலே **பா** தர்மமாம்!

(5) நீ உபாசனை ரசய்யம், ஸ்ரீமதவானியம் / உனக்கு அருருமை  
 வசுவீதி அகியவசுவீதம் ஸ்ரீமதீடுகாரியம் **ஒன்றே** என  
 உணர்வுசூர்வமாக, உணர்ச்சிவலிடோர்!



(21)

**“பிரீகஸ்பாநுமீ”ஸ்தீ**  
**குரு நாதநுமீ** கற்பகியாக,  
 ரசாலியம், பேதவாக்கியமரனது அநாவது

**“ஜீவ ரகஷயமும் & ஜீவ அழியும்”** கல்வாஷாதியம். ஜீவன் என ஒரு வந்திடுக்கரவல்லயோ, ரகஷியமும் அழியும் பேதலும்.

⑥ **“ஜகத், ஜீவ, யாம்”** (ச.ச.நி.நி) என ஜீவன் ஒருவரல்லயோ, ஜகஜீவயம் இக்கியம் வேண்டும்.

**“ஸல்வாம் ஒன்றே” ஸல்வாம் தவமே**  
 என உய்யுமனது உயரக.

① **“மண்ணில்”** பாண்டம் கிளிபி ரயனீதும்.

**“மண்ணில் ஸாம்”** பாண்டம் கிளிபி ரயனீதும்.

② **“பொண்ணில்”** சூடினம் கிளிபி ரயனீதும்.

**“பொண்ணில் ஸாம்”** சூடினம் கிளிபி ரயனீதும்.

③ **“பஞ்சில்”** வஸ்கிரம் கிளிபி ரயனீதும்.

**“பஞ்சில் ஸாம்”** வஸ்கிரம் கிளிபி ரயனீதும்.

④ **“ஆரம்பில்”** ஆயுதம் கிளிபி ரயனீதும்.

**“ஆரம்பில் ஸாம்”** ஆயுதம் கிளிபி ரயனீதும்.

⑤ **“சமுத்திரத்தில்”** உப்பி கிளிபி ரயனீதும்.

**“சமுத்திரம்”** கல்வாஷா, உப்பி கிளிபி ரயனீதும்.



மேலே கூறிய திபியல், எல்லா  
**ம் ஒன்றே** என்ற, இக்கியத்திலி,  
**யரம்** கல்பமல், நாம ரூப இக  
 ஜீவ அந்நவரபதிகளின் **நாம**

**ரூபம்** இலிபயனீயம்! **பூர்த்தி**  
இகத் ஜீவ அந்நவரபதிகளாக **நாமரூப** மாத

இலிபயனீயம், மேலே கூறிய யரிகள், காலபதிக  
 அந்த **ஒன்றாக** இருக்கிறார்கள் என்பது;  
**பேதத்தை நக்கி** அபேத திருத்தியில்,

சந்தேகமற்ற தெளிந்து **அதுவே நாமம்**!  
**நாமே அது** என, சும்மாவே இருந்து,  
 மூலமொன்றினியாகி, பரிமாணநீக்கத்திலிவல்

இலி கவந்து, தனக்கு மயமாக ஆகி வயநி தெனும்  
 தைபதெயம் :- எந்தே எமீ கண்மணி **பூர்த்தி**

நயக்கிறதெயம்!!! அசுரிநியாக ஒளி ஒலிமடைய  
 வந்தது :- ஹே யா யா! எம்மை எந்தே தெரிநீகன்?

**ந** இன்று **யாம்** இலி! **எமக்க** துனியே  
**இருபிலே** இலி! (மும்மையல்பால்)

எல்லாம் ஒன்றே! அதுதவமே!  
 அதுயாமே! அதுநீயே! இது எவ்வியம்!  
 பாயா.



# தேவ ரகஸ்யம் | தேவர்கள் உணவு

அருள்வகரத், ஓர் கிடக்கில் அமைப அருகேயே! அது பற்றி சந்நிய கவனிக்கவும்!

## தேவர்களுக்கும் / தேவ கணங்களுக்கும் / தேவ சூட்சுமம் / சூட்சுமம்

சூட்சும உலர் தேவர்களாகும்! புண்ணிய தந்தாஸ்

புண்ணிய தந்தாஸ் அயர்கள் அணி, மணிகளை

அணியும் அன்மை யால், உடையம் சூட்சுமம் அயர்வணிமணி களை அணிந்திருப்பதை வைத்தே அயர்கள் ஆண், பெண் கற்றுள்

ஆண், பெண் கற்றுள் ஆண், பெண் கற்றுள் ஆண், பெண் கற்றுள்

ஆண், பெண் கற்றுள் ஆண், பெண் கற்றுள் ஆண், பெண் கற்றுள்



(24)

**“சாட்சி”** யாய்க்கும்பவர்களாயும்!  
 ஆதல் அவர்கள் **“ஜீவிதம்”** எப்படி

நடைபயத்திற் றதன்றல், **“சோம  
 யாணம்”** எனச்சொல்லும், “**ஓர்**”

**“அமிர்தம்”** எனும் **“ஜோஷதம்”**  
 ஆதல். இது அமிர்தமானது **“பாசுநையால்”**  
**“யோகமாயாவியால்”** திரையிடலாம்!

இவை அரிவாயல், தேவர்களுக்கும். தேவகணங்களுக்கும்  
 உடர்நா நூலியலாம். இவ் வந்தவ புண்ணியத்தினாலும்,  
 தர்மத்தினாலும், அல்ல சொல்லும், பக்தியை ஆன்மர வானது

**“ஸ்பான் ஸ்பான”** மந்தும் **“மோஷ”**  
 மயக்கங்கொடுக்கி, இக்காலம் இக்காலம், அவர்கள்  
 நூல்களில், தேவர்களாக உயர், தேவகணங்களை உயர்,

ஆவரம். சுவரில், மேலேயும் நியநூலில், வீதிநூலு  
 விட்டால், **“பூதகணங்கள்”** என சொல்லும்படிய

வேதியாடிகள் = தேவகணங்கள் = பணியாடிகள் என சொல்லும் சந்திர  
**“நாழிந்த”** வகுவினதாக, பணியாற்ற வேண்டியதும்.  
 இவர்கள் அனைரும், இய்யுவுவ கிள்கேடிய, **“புண்ணி”**

யக்களும், **“தர்மம்”**  
 அவர்கள் அனைவரும், அவர்கள் புண்ணிய ஆர் தர்ம ஆர் தர்ம  
 போதல், பணிகளில் அனைவரும் உயர், பூதகணங்கள் உயர்  
 என பூதகணங்கள் சொல்லுவார்கள்!



“**ஹயன்/ஹரி/ஹரன்!**”  
அதி கமீ ஓயரும்

அதி **கூட்சு**  
எனக் கூடிய, **“ஓரி”** மம்  
உலோக அருக்

“**யோகமாயா**” உலியுட னும், **“யோக**  
**மாயா”** செயலுட னும், கியநீ கக் கூடிய வர்க ளானும்!

அதி கமீ ஓயரும், யோகமாயா, உலி கருமீ பகலு லீ கியந்த  
ருக் **“பசி”**, **“தாகம்”**, **“நரை”**, **“மேயு”**

மரணம் எனச் செயலும், **“மாற்றமீ மறைவு”**

முக்கால மும், எக்கால மும், அல்ல யென்பதே ஸகீ லியம்!  
அதி கமீ ஓயரும், **“நித்திய முக்தர்கள்”**

மனமீ படைத்த மனிடனை மட லும், விவேகமீ து லீ நாமபூ,  
ஐக தீவ, உலநீ நம் போதுமீ, ருநீ நநி நை யோடு, சயநீ  
சுர்வ மு னீ னியக்கால், ஓர் **“ஸதீ குரு”**

**“ஜயன் முக்தி”** மெரு தலே உடைய உல கிருநீ!

மேலே கூலிய தே ரீ கருமீ, தே வ கண வீ த ருக் மீ, ருநீ னி கை  
ஸாநீ மீ படி, **“ஐகோடி”** அரும்! அதி கமீ ஓயரு மீ தரீ கமீ  
செநீ மும் பகீ லே சூ னீ மாக் கமீ, தே வ ரீ க ந் து அலும் சலீ

ஓர் **“வரை முறை”** (அளவீ ன் ஓயுக்கி) உண்!



அது போக்குவரவு, உள்ள இடமாக இருந்தாலும்,  
**"லட்சுமீ" கோடியோ!**  
**"வந்தாழ்வம்" போதாழ்வம்!**

அந்த முப்பத்தி ஒன்று கோடியை, தரணீடு வதும்,  
 இலிபு, அகநீடு நெறவதும் இலிபு, இவர்களை அறவதும்,  
 திருக்கூடு அடல் து - சொர்க்கீகம், தைவாயும் தைவணீடும்,  
 பிறமீல லோகம், மணிகீரீவம் என்ற **"இந்து**  
**புத்தங்காசு"** சொல்லும்பதும், திறவகளை  
 அறவகளை, அறையாகத் - ஸ்ரீ கந்திரனீ! ஸ்ரீ திவ ரமகொனீ!  
ஸ்ரீமந்திரநாயணனீ! ஸ்ரீமரமீம தேவனீ! ஸ்ரீ அனீகா! (அவ

**யோகமாயாவாகும்)** அறவ அகநீவம்,  
**"கீழ்க்கிருந்தி"** வரிசைக்கிரமமாக, அறமந்திரும்  
 பதரல், சொர்க்கீகம் இந்து சதம் என்தும் தைவாயம் நரணீடு  
 சதம் என்தும் தைவணீடும் ஸ்ரீமீது சதம் என்தும் மரமீல  
 லோகம் இரணீடு சதம் என்தும் மணிகீரீவம் குருசதம் என்தும்  
 தேவர்கரியும், தேவகணங்கரியும், ஆதகணங்கரியும், பிரிதீவ,  
 குருக்காதவும், குருக்கமாகவும், தைவதீகம் பதே டுக்கீகறுவ,  
 இவர்களை அறவர்க்கும், அறவர்களை **ஸ்ரீமீதுவந்த**

**காமாயிணியை** அந்தந்த முக்கீக நகீடு,  
**தைவங்கரியம்** செய்யம் பணியாகும், இவ்வம்,  
 ஸதீஸங்கம்! பஜிஸ்! ஆதஜு ஸதீகதா கால சேஷம்! குதரிய  
 ஸதீகாரியம் உண்டு! ஆங்காவி தேநடைபதும் காரியங்காளி,  
 அறவர்க் கவந்த கைணீடு கருநீயம் அறவலரமீ!



இவர்கள், ஐந்து பதவிதாரியும் இருப்பவர்கள்,  
**விசும்பிகுலம்** ஐந்து கடவீகாரியும்,  
 சென்று அங்கே நமது காரியவீகாரிய  
 கவந்து கொள்ளுங்கள். ஆனால்,

**“அவரவர் முந்தி”**

அவரவர்க்கு உரியவலம்! ஆனால், **“எவரிட  
 முன்பந்த (முன்பு) துவேஷமும்”**

இருப்பதெல்லாம்! அவரவர் கைவீகாரியவீகாரிய, அவரவர்,  
 இருக்காதபாடுவீகாரியம், குற்றம் குறை! **முடிவம்! விடுவாய்!**

இவ்வாறையெல்லாம் இங்கு **தோர** குறைக்கம் நடமாடவல்ல  
 இங்கு! இவ்வாறையெல்லாம் **“ஸ்தவகுணம்”** இவ்வாறு

நிலவிகுறக்கம்! இவர்கள் அனைவரிடமும், **வோதமாயா**  
 உறுதியானபாடுககுறக்கம்! இங்கு அனைவரிடமும் எவ்வகைக்கு  
 கவந்தறையாடிபடி இவ்வாறு **“சொந்தம்! பந்த  
 ம்! பாசு உறுவு”** இவ்வாறில். அவர்களுக்கே  
 இவ்வாறாகவீகாரியம் அனைவர்களுக்கே உறுதியாகக் கொண்டு

**“விகாரை”** அங்கேயே காலம் முடிந்து, பக்தியும்  
 முடிந்து! **“வாங்கு”** விட்டார்களே **“அங்கு”**  
**“தொடர்”** இங்குள்ளியெல்லாம்! இவ்வாறாகக்

பாவு, அந்த உடம்பிதவாதிவியாகிய இவ்வாறாகவீகாரியம்  
 என, இவ்வாறாகவீகாரியம் கொள்வீர்!



(28)

இங்குள்ளவர்கள், புண்ணிய மோ,  
தீர்ம மோ, அயறவர் தொண்டு உந்தி,  
முடியும் தருவாயில், மாயாமல

**மோதறம்** மேலிடெ வெளிப்படும்.  
 இது அருத்தினை மறவுக்காகவே, **இயற்கை**

யாதவே, அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு உற்றல்  
 குறைவே, பேசாமோ, விருவியெழுமீபோ, ஏற்படே,  
 உறையலுள், **தூய்மை** நூலிசும். அதுபொயாக

வே, பறப்பதாகவே, மறவு அயர்க்கி, ஆலோசனையில்,  
**வினோக்கத்தகுந்த பிறவியா,**  
 அமை யும் என, சூழ்மையறநிகர் சொல்லார்! **க**

ஒர் உதாரணம்!

ஒர் அடியார், சூரவீகநாகனுக்கு தின அம்மொர்,  
**திருத்தாளாய் மாஸ்** கட்டுவார். அவர்  
 தம் வீட்டில் உளீற, நின்று கோவத்திலீ உளீற, சூரவீக  
 நாகனுக்கு, அம்மொரியை அடீயவார். அருவிவீ உளீற,  
 ஒர் மெரிய நுடிகைகண்ணடியை, எடுத்து உந்து சூரவீக  
 னுக்கு, குன்றில் இய்த்த, நீயாமிக்கு கட்டையயடி,  
 பிறவே **கூலி** மொடு அடிகா கருக்கா?  
 நீ அடிகா யிருக்கேயா? இது போலமா? இனி நான்  
 நன்றி யருமை, மொடு கட்டையமா? என்மலகேள்வி



கேட்பாராம் எம் கண்ணாலும் ஆனந்த  
மாக திரித்த வண்ணம், கொண்டு

**மயில்பீலி** பலமாக அநைய,  
குலைய ஆகத்த வண்ணம், **பேஷ்.**

**பேஷ்! நன்றி இருக்கீ  
கு! நன்றி இருக்கீ கோம்!**

என்பாராம் எம் விரய!

இப்படியாக பலநாடும், அந்த **ராங்கறுக்கீ**

**“அந்தராங்க சேவை”** செய்து, இன்னும்

மேலானந்தம் அடைந்த வந்தார். ஸ்ரீ காமரீ!

ஓர்நாளும், திருத்தளாய், அலகரியாய்  
எனக்கே சமயம் **“விதி”** வசூதரல், ஓர் சரிப்பம்,

அவற்றினால் விட்டால் எம் விரயின **நாம** ஸ்மரனை

யிறல், வேதனை விபகியல். ஆனால் விடும் மேன்மேலும்,  
ஏந்திநகரண்டே கருத்துப்போலும்? அந்நிலையால், ஓர்  
மாநிலைய, வசூதரல் போல் கட்டி, எம் விரயின, கருத்துல்  
சமீபி, நிலக்கண்ணுடைய, அயன்முண்டை வந்திக்  
கொண்டு! பேசுமுடியாமல் பேசிக் கொண்டு, எம் கண்ணு!  
மாக அடக்கா இருக்கா? நீ அடக்கா இருக்கேயா? அது  
போலமா? இன்னும் மாநில பருமது கட்டணுமா?  
என **“அன்பாரா”** வாந்திகை உறையா ஓம் பேசு

எம் விரயின **“கண்ணாணி”** கண்காநி,



தண்ணீர், கறை யாண்டு ஓட, கேட்குள்:-

**என்னடா, கொழந்தே  
என்ன காரியம்பணீர்**

சுரீயம் தீண்டி, விஷம் மேலே ஏறிக் கொண்டு  
டேபோறது! விஷத்தக்கு வைத்தியம் யாந்  
கொலை, மாநிகட்டி, எம்மை அடகு யாந் றேயே. கிது  
தடுமா? கிது நியாமா? கிது நன்னையடுக்கா? என்ன  
கேட்குள் எம்மிரயு?

குறவரி :- எம் கமலக்கண்ணு! யாந் யு  
கடிச்சா என்னி விஷம் ஏறினா என்ன? அது கிந்த  
யொடம்புக்கொணை?

**வாடம்பு நாறியபோற  
யா உன்**

எக்கெடு, கெட்டால் என்ன?  
கிந்தமல உபயி, கிந்த  
போலே விட்டு, சீடம் உபயுடன், அநீக உன் உடைய

**வைகுண்டம் எம்  
பரணியை**

கிதகுல் என்ன உணர்ச்சிகளுகு என்னு வீ? வீ? வீ?  
யாந் யகவாணின் சேவா வண்டியுமே! அன்னி அன்புத

**பிரேமமயின்**

சக்திகளாகிய (மாடியாவின) மணிமை யிறயா வகுமே!  
சொடுயமாக, உன் மரியா  
மணைக குகூத்து, மெய்நா விந் உள்ளி,



(31)

# “பேராணந்தத்தியம்”

முக்கடித்து, திருமயகிடுமய, நாமபே  
ஐகக் ஐவ ந.ஸீவராஅிகாரின்,

## “மோஹபோஹ, போஹை”

மயக்கத்தில், ஆய்ந்தமே யன்றி.

## “நாம அவனே! அவனே நாம!”

என்ற, “அபேத” நிலயில் உன்றி, பிறவாநி  
யாகிய, ஜீவன் முக்தியை தராது

## “மோஹ.போஹ”

என்றும், தர முடியாது என்றும், தரக்கூடாது என்றும்,  
தன்ன உணர்ந்த, அதுபலகாணிகளின், யாக்கிடுக்கிந்து  
மேலும் சூர், முக்தியம் என்னவென்றும்? முன்னிய ஐந்து  
பதந்தளியும், சொர்க்கம் ஒன்றே

## “மோஹ.போஹ”

பூமியானும்! ஹ்மம் நான்மம், அதி! அதி! அதி! அதி!  
அவங்காரம்! அதிசயம்! ஆச்சர்யம்! அநீபுதம்!

## “மறைத கவரும்நிலி”

இருப்பதாரி, அகையகியும் மோஹ போக பூமி எனருளிப்பிடலாம்  
அதை, அப்படி ஒளிப்பிடலாதுதான். இருப்பிலும் புண்ணியம்  
தர்மம், இவை அடித்து, மீளீரம் பூமிக்கு

## “தூர்ளி”

விடுவீ போது, அகையகிடுகாரணமாக அணவது, அநீத  
அவக்கார, அதிசய, ஆச்சர்ய அநீபுத விஷயங்கள் (விஷம்)  
ஆகும். கிவ்மனம் அகிகைமீபடாகதனிமையென்றும்,  
அவநிலி, உற்பட வாய்ப்பு கிடுக்கிந்து/அகவே அவ்வய் ஒளிப்பிட  
லாம்.



(32)

மேலும் ஓர் அம்மர் பாடல் போது?

“பரத்திலே சசன்முறையும்  
அகப் பேய்!  
பாளே மீழுமடி!”

“பரத்திற்குடந்த உடம்,  
அகப் பேய்!  
பாழ் அரு கண்டாயே”!!

என்தார்! ஆன் மொடுள் என்ன வென்றால்?  
அகம்பேய் = மனம் பேய், எனப் பொருள்படும்!  
கிங்கொரம் எனக்குறியும்பெய்து முன்பு ளைய,  
இந்த உதற்கருமாடும், தயர் செய்கேர! புகைகள்  
புலமாதலா, பக்தமேந் தும், சாதனைகள் புலமாதலா,  
மேலே ளைய, இந்த உடற்கருதும் சொற்குல், அறவ

“போக்கு வரவு” உள்முகமாதலும்  
பதால், திரும்பவும் அங்கே செல்லுபுள் ளைய  
மோதல்மேலா,  
மேட, இம் பூமிக்கு உத்களன் ஆக உண்கும்!

இக்கிந்தும் (புலோகத்திந்தும்) பரக்கிந்தும் (மேலே  
பொள்ள இத்த உட்கிந்தும்) அம்மர், செல்லவேண்டும்!  
அங்கு சொற்குல், கிந்தும் அங்கும் எங்கும், செல்லவேண்டும்!  
அதுவே பர வெளியாகிய, ஜீவனி குத்தி எனப்படும்!



2

(3)

அந்த பரஞ்சோபமாதிய, பரவெளியையே

**பாழ் இடம்** எனக்குமீ

விடுகிறீர்கள். பாதி எனக்கு, கைகளை  
போனதாக வேறொரு மருமகன்! அந்த  
சென்குல் எனக்குமீ எனக்கு?

**ஜகத் ஜீவ** அஸ்வரா

**திருள்** எவ்வாறு **நாமரூபம்**  
**விடைபெறும் பாழாகி** விடும்!

எனம் மொருள் கொள் ற வேண்டாம். உவகநிதியில்,  
பூர் கருள் வாசகம் உண்டு.

கருள் வாசகம் :- நீ உரும்படமாட்டாய் என்கும்;

நல்லவாசகம் :- நீ உரும்படும் பேரவாய் என்கும்;

கிணைகளில் கருள் வாசகம் **நல்லமையை** காட்டுகிறீர்கள்.

நல்லவாசகம் **நல்லமையை** காட்டுகிறீர்கள் என்கும்.  
மொருள் மடுகிறீர்கள்!

எப்படி என்கும்? உரும்படமாட்டாய் என்கும்:-

கிணை **நாமரூப** உருவம் பெறமாட்டாய், என்கும்;

உரும்படும் பேரவாய் என்கும்: **நாமரூப**

மருள், கருள் மருள் உருவாய், எனம் மொருள் மருள்!



2

(94)

கோலி: - பகீயின் துடியில், பாடி ஆடி

கதறி உருவி அஆ, அஆ, அஆ, அஆ,

"அவன்" (கண்ணன்) தரிசிதல்,

அவனுடனே இத்தியமாகி, அவனை தாவி

காராய்! தாவிக்கொள் அய்யகலிடலில்,

பெற்றவனும். அதைப் முடிந்த முடிவாகிய, சூத்த

"அத்வைதநித்யம்" பெற்றவின் அம்,

"பகீயின் ராஜன்"

கிளவிலே அதவலில்லியே! எங்கும் எந்தவிதமும்,

எங்கெங்கும், உறையாந்தல் போலும்: உருக்கம்!

உருக்கம்! அதன் "பரவசம்" அன்றாம்

அம்பலமே இருக்கிறதே! அவை அறிந்தல் தாவிக்கா?

எங்கிருக்கா? அதுபல குணம் பெற்ற யின்னும்,

அவை இருக்கமா? அல்லது எங்கிருக்கா? "தக்க"

வைத்திருக்கிறீர்களா? "அய்யம்" இப்பதனை

அதுபல குணமா? அவைகருத்தே உற்று விளக்கம் கேறவ!

பதில்: - சூத்தரன்! பாலி என்னும் பகீய் ஆகும்!

தயிரி என்னும், பகீயின், உருக்கத்தினால் பெறும், குணம்

ஆகும்! உண்ணி என்னும், அதுபலம் பெற்ற "குணம்"

"கரை" ஆகும். கரைய, கண்டு கொண்டு சூத்தரனும்

"சுவையம்" கேள்வி! பசியும் சூத்தர அறிவில்

என்று உணர்ச்சியும் உண்டாகும்.



2

95

அகேபோல், நூனம் என்ற வெண்ணைய  
எடுத்து பக்கிரி சம்பந்திதி கொண்டாயி,  
பிரயோஜனம் இல்லி, காரணம் அந்த  
வெண்ணைய, மோரிவா, ஐவத்திவா,

பொருளை வக்கொளும், ஓர் ஓற்றியிடே,  
கொண்டான் அது தொடர்புக்கு ஓர் ஓர்!

**“காவம் தவறிவிட்டால்”**

அந்த வெண்ணையும், கொடுத்தே போனும் ஆகவே அந்த  
வெண்ணைய **“உருக்கி”** விடவேண்டும்.

உருக்கிய **“நெய்யே”** **“ஸ்வய நா**

**ஸூதுபவ”** ஆனந்தமாய் போனும்!

இவ்விடமில்லா **“ஸ்வய நாஸூதுபவ**

**கனியை”** பார்க்குக்கொண்டே தருக்கார்,

அதை சுவைக்க வேண்டாமா? பசியற்ற வேண்டாமா?  
புறரிதுயில் (தூவிகமல்தாவும் திவி) பெற வேண்டாமா?

அந்திலி, நீங்கள் அனைவரும் பெற வேண்டியே, உங்கள்  
பைக்கியகத்தை தம் **“பாரம்பரியத்தை”**

விடாம ஐயம், உருக்கவும், கனிவு, கருமியும், உக்கவும்,

உருக்கவும், கொண்டு **“கனிந்த நாணத்தை”**

**“கனிந்த நாணத்தை”**



உங்களுக்காகவே "தானே உணர்வு" தம் அன்புக்கீழ்நீந்தை

கருக்கே, புகட்டுகெருர் எண்கொளீர்நீகருக்கே. எப்படி யெள்குல்?

"சேய்" நோய்க்கு "தாய்" மருந்து உண்பது போல்

என ஓர் பூ மொழி யுண்டு. அதிசயத்தை உபாஸ்!  
இஃ "கஸியின்" கோர விடியில்,  
அகமீபடா குகி க்காக வே, "அதுவே" பர கருணை,  
என்ற நுகியில் உந்து, ஸ்ரீமத் ரிபு கிடை யின்,  
ஸாரமம் மக்தை, அதிசய புகக்கிங்காகவே, அகண்  
நாமாவை அந்நுமமற்றி (மொற்றியது ஸ்ரீமத்துருஷம்!  
ஸ்ரீமதமொகீமொஷம் / ஸ்ரீரிபு மஹாநிஷியம் அருண்)

"ஸீவயமுதாமுறுயயவ" நூல்!  
↑ அகண் ரஸமம் மக்தை, "அந்த ஒணீறே"

காசின உணர்நீது படித்து! காசின அனுபவமே!  
அந்த அனுபவ, ரஸமம் மதுரகாவை



37

“கோஷத்திதை” உண்டு;

தம்முடைய அந்த உயர்கள் அனைவரும், முதலாம் கொண்டு  
குக்கிரும். என்முது மக்தியமாகும்.

இவ் ஓர் “உண்பை” என்ன வயன் ஓர்?

எந்த ஒரு அன்பும், “வேறு” எந்த “நூலையும்”

கேடாமலும், கொடாமலும், வாசிக்காமலும்;

இந்திரன் ; நியய குறையுபவன் ஓன்றை உடனும்

“உள் ஆழ்ந்து” சென்றும்; அது தன்

தாய்மார் உடனும் அடையும் குக்கிரையாக ஆரோக்யமாக,  
ஆனந்தமாக ஜீவன் ஓக்கிரையுமே என்தும்;

வேறு கலியுக “புரட்டிப்” (முடற்பு) “பாஸி”

யகுதிமல், கலியுக குக்கிரையாக, இன்ப பேரணதயல்,  
மிக்கவாம் என்தும்; “பணியும்/கணியும்”

நிறைந்த, கணிந்த குறன், நியய குறையுபவன் ஓன்றே!

“அதன் கருணையினால்” கிடைக்க நனைபுரி  
இவ் விகழைய நிறைவு செய்கிரேனும்!

எல்லாம் இன்னும் அதுகூட கொடுவது! பாபா.  
அது யா உம்! அது நிகழுகளும்! கிது மக்தியம்!



# “ஸ்ரீமதுபவத்தின்”

ஸ்ரீ சிறிய விளக்கம்!

குடிநீரைக் களைய! முன்பு சுவமடல்களில்,  
ஸ்ரீ **துயநாஸரி**, மறைக்க

இவ் மறைபாடு மாக்கருடன், உறையாடி சில விஷயங்களில் கிரஹிக்கவாம் எனினும், அது சமயம், பிறமஹிணந்த சடூகிவகில், ஸ்ரீ **குடம்**

கொண்டு, அச்சுவத்தை டோண்டு, அக்டேஜவத்திற்கு ஸ்ரீமதுபவத்தின் நாமரையவைத்து அதன் வேலாக அயர்கள் தூலசூசார கரவந்தளிர், எதை உபதேஷிக்கொடுக்கோ, அவைகளை கிரஹித்துக்

கொண்டு! அக்டேஜவந்த சடூகிவகில் வேலே, குலத்திலிடிக், அக்டேஜையம், இவ்வாயம், மஹாலிடவாம் எனினும், இந்த **நகஸய**

**செய்திகள்**! எந்த சாஸ்திரம் வேகம், வேகாந்தம், உபநிஷதம் இவைகளில் இல்லை, எனினும் இவ்விஷயம், **ஸ்வயநாநுபவம்**

உடையவர்க்கு தே சமீபிய மாறும் எனவும், மஹிணந்த அகே ஸ்வயநாநுபவத்திலும், டேஜம் ஸ்ரீ

**நகசியார்த்தம்**, அது

தருணியிலும் / ஸ்ரீமதுபவத்தின் காரின் அதுபவ ஆசியிலும் / ஸ்ரீ ஸக்டே கலாநிஷத் தாஜம் / எமகயீயன் கருடன் கண்ணன், பரிபுரண கிருபையாகவும், வளரியு கிரேஷம் / உணக்க!



2

39

① தூவலிடுத்தி என்பது மனம்படைத்த  
 கீதமணிதன், மனம் வசம், அகப்படை  
 தன்மை யிறல் **“கோரகூண  
 ங்களுக்ககு”** ஆட்பட்டு, புன்னிய  
 பரவ விளக்கித் தேடி, நான் ஒரு ஜீவன்  
 என, கிருப்பது தூவலிடுத்தியானே!

**“ஜனனமரணமே”** இவன் அஃபந்தியம்

② சாட்சி விடுத்தி என்பது மனம் **“அறிவு”**  
 ஆனநிலை இவ்வேகக் கோரணைவிகளும், இவ்வாமல்  
**“ஏககூணமாகிய”** மத்யனமே இன்றை  
 உன்னதில்! இது **“பகவான்”** நிதியானே!  
 கிவீ **“மனித”** இணைக்கமடேன், ஜாதி, மதம்,  
 மொழி, நாடு, தேசம் என எவ்வித பேதலும் இவ்வாமல்

எல்லாம் **“மனிதர்களே”** எல்லாம்  
 என்த நிதியில், இந்நமே குறை! பேதலும்/ விருப்ப  
 உயவுப்ப இவ்வாமல் / கண்டிப்பும்/ கண்டிப்பும் இவ்வாமல்  
 அமைதியின், ஆனந்தமாக உணர்வது சாட்சிவிடுத்தி!

③ அகண்ட விடுத்தி என்பது, அறிவு **“பொ  
 றிவு”** ஆனநிலை! இவ்வேகக் கோரணை இவ்வாமல்  
 குடியாக! இது **“நிர்க்கூணாதலை”** ஆதர்  
ஞானியின் குருப்ப நிதியும், **“அனுபவமும்”**  
 ஆண்கிடமரணம்!





2

(41)

மேலவ கூறிய நான்கும், பவமடல்  
கனிலீ, விளக்கம் கொடுக்கும் உரக்கு  
வடிவிலீ, விளக்கம் கொடுக்கும்,  
உருக்கிடுதும்.

கனி க டு உடன் கவனிக்கவும்!

ஆர் ஆதம் நான்கு சரணை மன்னு பவன்,  
ஸ்ரீ மூர்த்திகர் ஆகியிருக்கும்; ஸ்ரீ பகவான்  
கருணையிருக்கும்;

## பந்திராயினி

பரிசுரணை ஆகியிருக்கும். அவனுடைய **அத்**  
**யாதீம சிரத்தையிருக்கும்!**

பகீரவம் பெறுவது போல  
① தூவவிடுக்கியாகிய, பேரகம், விடுவீயு, வெறுவீயு,  
கேட்குறை, கிணைகருக்கு, ஆகாரமாயும்,  
ஆகாரவாயும், ஆகாரமாயும், அநமகீக **கோர்**  
**குணங்கொடுக்கி, கோடிடுறை கொடுப்பாரா**

**நான், ரணைக!** குடியீயானாயினி,  
அவனிடம், அருங்காரம், அலிகாரம், ஆதிகீகம்,  
உரிமை, உடைமை, அமிலாண்கீக ரீய் பரும், மறைய  
மாணம், குடு, சிறி, வகீகை, வெடிகம் ஆகிய  
அகீகம், **புஸீயமாதி** விடுவீயின்  
கிணைடம், தூவவிடுக்கி கிணைகாராயினியும்!



(42)

“**கூலவருத்தி ஒரு திருந்தம்**”  
**கூலணம்** உயன் **சாட்சி**  
 விருத்தியாகிய **ஸ்ரீபகவா**  
**ணை** ஆகவிருவான் **இது மத்தியம்!**

ஸ்ரீபகவான் ஆக விருவான் என் றல்?

ஸ்ரீபகவத் **ஸாருபமல்ல்**

ஸ்ரீபகவானுடைய **மாயாஜாஸமல்ல்**

மனிதகினம் **அகாந்தகா** (செய்வநீருயன்)  
 உருஷி, ஸ்வீ, சக்ர, மாயா உரு  
 விளையாட்டின் **மனதாஸ** அல்ல.

↑ அகாந்தகா **மனதாஸ**  
 ஆகவிருவான் உயனிடம்

**அறியாத** மனது விருத், ஆகவே கிந்தி,  
 எருகவிருத்தியும் குறிப்பாக, அன்பு, மொறுமை,  
 கருணை, ஸாந்தி, அமைதி, ஆனந்தம்; ஆகிய

இந்த **ஆனந்தம்** ஒரு குறிப்பாக,  
 விமலகலத்தை, சந்திராந்தம், நடைபுழை,  
 ஆகாசியம் அல்லவது (சுந்தரமயாநதி) விளையுமிருந்தும்,  
 ஆனந்தம் மானசம் அல்ல.

**அறியாத** மனது விருத், ஆகவே கிந்தி,  
 எருகவிருத்தியும் குறிப்பாக, அன்பு, மொறுமை,  
 கருணை, ஸாந்தி, அமைதி, ஆனந்தம்; ஆகிய

இந்த **ஆனந்தம்** ஒரு குறிப்பாக,  
 விமலகலத்தை, சந்திராந்தம், நடைபுழை,  
 ஆகாசியம் அல்லவது (சுந்தரமயாநதி) விளையுமிருந்தும்,  
 ஆனந்தம் மானசம் அல்ல.

**அறியாத** மனது விருத், ஆகவே கிந்தி,  
 எருகவிருத்தியும் குறிப்பாக, அன்பு, மொறுமை,  
 கருணை, ஸாந்தி, அமைதி, ஆனந்தம்; ஆகிய

இந்த **ஆனந்தம்** ஒரு குறிப்பாக,  
 விமலகலத்தை, சந்திராந்தம், நடைபுழை,  
 ஆகாசியம் அல்லவது (சுந்தரமயாநதி) விளையுமிருந்தும்,  
 ஆனந்தம் மானசம் அல்ல.



(43)

முன்பு உடைய சாட்சி

விருது உயர், ஓர் ஆதீச சாதகன்,

“வேகம்” போதும்! “செயலாற்றிய”

போதும்! வந்து வந்து போக வரம்! மீ

இவ் நிரந்தரமாய் கொண்டிடும்வ!

அம்மடி கொண்டால் மாயாவால் ஓர்

மயக்க, உபாந்த உண்டாகும். அம்மயக்கம் என்ன  
 உயன்ருவீ? யாமோதிகவான்! யாழை அணுகுதாயம்

இயங்கும் கங்கை என்ற கார்த்தீகத்துவத்

திருவல்” ஓர் மயக்க போந்த உண்டாகி:

இவன் அழிவு மருவிக் புத்தி (மனம்) பூர்வ

மாடு விட, உதயா ரும் என, ஸ்ரீமணாளீகரீ சொல்லுவார்  
 அந்நிகழ்ச்சி சாதகன், திருநீரமாய், கிருக்க வேண்டிய  
 இடம், அகண்ட விருத்தி என்ற ஓர்வசாட்சி யாவதே

ஆதும்! சாட்சி வாருக்கி, மனிக இணைநிலைமே

போகம் அல்லாமல் உணராமே நிய! கதலிச்சீவசாட்சி

வாருக்கியோ, முன்பு உடையபடி, இட கடபடாதிக

உய்பட சி லகும், இவ கோடி கரியும், எந்த

பேதமும், கந்தமே குறையுமி, வருமீயுறவியுமி, அல்லா

மயம், சுமமாக (எல்லாம் ஒன்றே என்ற நினைவு)



“உணர்வு” (44)  
 (காணும் காட்சி  
 கருக்க முடியாது)

நின்று நாம்! இதில் இருக்கே, ஒர் அகதன்,  
 உணர்வு, எப்படி இருக்கே என்றால்?  
 அங்க காலத்தி

புராணாசிரமம்!  
தம் “மாயாவிருள்” அனைத்து,

நாம ரூப, இது ஜீவ அந்நிவர்த்தக நாடக  
வடிவெனது, விளையாடல் கருக்கிடுக்கிற ஒன்றும்,  
அவ் விளையாடல் நிறைந்தும் “மாயாவின்

மனதை வைத்துக்கொள்ள ஒன்றும், அம்

விளையாடல் போதும் என்று அது நினைவு கருக்கிடால்,  
மனதை மாயாவிருக்கி / மாயாவில்  
நாம ரூப இது ஜீவ அந்நிவர்த்தக நின், தேவநினைவு

ஒருக்கி! மாயாவை “சம்மன்” ஒருக்கி

கொண்டு, “சாம்நாமே, சுகமாக

சம்மாவே / அனைத்து கருக்கென்ற,

“பேரறிவு” என்ற, அனைத்து கருக்கென்ற,

“அறிவு” = பந் பகவாந் நினைவு

பேரறிவு = ஓர் “சாணி நினைவு”



வேறுவு = பரமாத்மா!  
 அறிவு = ஆத்மா!



அகண்டாயனையாகிய, அகரவது  
 அகண்டாகரவிருத்தியாகிய, அகரவது  
 சர்வசரவலிவிருத்தியாகிய

“**வாத்மபாவனை**” யாகிய  
 கிங்கடுன்று, “**அகண்டாக**

ரஸம்” எனச்சொல்லும், “**பிரம்மா**  
**நாத** சமுத்திர” கதையால்,

அகரவதுகில் **இருமை**, **இரு** **உய்ய**  
**பதுமை** / **வாந்து**  
 ஸ்வய அனுபவ குறையினர்

நிலிசுமை என, துணை அறிந்த குறையினர்,  
 சொல்லக் குறைவாய்மையுடைய இருமை! ஆகவே,  
 இந் ஆதீச உபதேச, ஸ்ரீமதயானை கருணையிறவு  
 ஸ்ரீமத்குருகுமையிறவு: “**தூய**” விருத்தியை,  
 நாசம் செய்து; “**பாடலி**” விருத்தியை, தை  
 வசம் வைத்துக் கொண்டு; “**அகண்ட**

விருத்தியில், சர்வசரவலிவிருத்தி கொண்டு; தன்னு  
 ளையயதாந்திக், ஸ்வயனமரகிய, அகரவது,



(46)

தன்முதைய

**அதிஷ்டபாண்**

மாறிய! அதாவது தன்முதைய யதார்த்த,

**சொரூபமாகிய**

இப்படி சொல்லவல்லவாம், வரந்ததை

விளக்க வேண்டியது, அப்படி ஒன்றில்லி, சிவமத்தியம்.

**தம் ஆணந்த**

சுருத்திரத்ததை, அருகில்

இருக்க மாறியதுக் கொண்டு இருக்கவா வேண்டியது,

**தொடர்** விட்டால் அங்கு **நாமம்**

இருக்கமாட்டேன் இங்கு முடியும் இங்கு கியவந்து

சுருத்திரத்தில் இரண்டியும் உயிர் உயிர் உயிர் உயிர்

**அது** வாகவே ஆகிவிடுவோம்! அதாவது இருப்பது

எம் ஆன்மாத்ம சூத்திரங்களே! மேலே உள்ளது, நான்கு

**அதுவே நாமம்! நாமே அது**

என்பதை மத்தியம்! இதற்கு மேலும், தெளிவுரை

தேவையிலிட்டு, உயிர் உயிர் உயிர் உயிர் உயிர் உயிர்

**அதுவே நாமம்!** என ஆண ஒருவன்;



2

(47)

## “திடீர்நாணி”

ஆகும்தகுதி  
பெந்நயவிர்திருநீ என, பொருளி நிகராளீநரீ  
வேணிநீலே ஓர் ஆகீமநாண சாடகநீ,  
முதலில் தூவ விடுக்கியாகிய தூவ  
பாபநையை, விட்டால் போகும்!

அங்கு **நாணீ, ரணது** என்ற அந்நிகர  
அபிமானம் அந்நிகரநீமையினால்; எந்த **கோபு**  
குண நிகரநீமையினால், முடியும் **அபுபந்த**

ஒருநாணாகிய, நம்தகுண சமீபநீ நகரீ, சமீபநீ  
ஸ்ரீமகவநீ நகரீபநீநியை, அடைந்து விடுகிறீ!

அந்நிகரநீ, **கூற்றம் குணம் பேதம்!**  
**விசுப்புவெறுப்பு** முடியும், அதிநீ  
தன்னையினால், வந்த **பிரார்ப்தம்** மட்டும்,  
சுதமாக அபவலிக்கு முடியும்! ஆகையினால் என்ற,

**பிறவிதூர்** என்ற விளக்கம் தொடர்பில்  
ஒருநாணி, ஸ்ரீமகவநீ திருமையினால், ஸ்ரீமகவநீ, ஸ்ரீமகவநீ  
பெந்நய விட்டால் போகும்! அப்படி **சாதீர்**

எதையும், சிலவா நிகரநீயினால், சில சமீபநையை விடுவதே  
சமீபநையாக முடியும்! சில சமீபநைமீமடைந்த, மனநீ  
கிண்ததைமட்டும் சாடிகியாய் பாரீமீயவநீ, சமீபநீ  
இல், சமீபநீ, சமீபநீ, சமீபநீ, சமீபநீ, சமீபநீ, சமீபநீ, சமீபநீ,  
சமீபநீ, சமீபநீ, சமீபநீ, சமீபநீ, சமீபநீ, சமீபநீ, சமீபநீ,



மேலே உரிய, சாட்சி நிலையம், அனை  
 அனைவரும், சரிய சாட்சி நிலையம்,  
 ஒருவன் மயங்கி போனது, அவனுக்கு,  
 அவனுடைய, சிறித்கூடு, **பா**

**சொருபு** நிலையம் கருத்து, செயல் சடுவதால்,  
**பா** கருணையின்றி **யோகமாயாவின்**

சகாயம் மெருகுடையம் என அனுபவ சிறி குறையம் கருவன்,  
 இந்தியில் அச்சாடகனுக்கு, அனுபவம் கொடுக்கேன்  
 நிலைதீரம், பரகருணை நிலையம், முன்னாள் மறந்தீது,

**ஜீவன் முக்தி** அடைந்த குறளிகளின்,  
**வடிவத்தையுமீ** அவர்களின் மூலிய

**வாக்ருகர்** சுவீகேதமறவை கேட்கக்  
 கூடியதல்ல. உணர்வால் உணரக்கூடியது. கூவாக  
 உணர்ந்த குடியும், என சிறி உணர்வாகி சொல்வன்!

யோகமாயா, ஹயன், ஹரி, ஹரன், என்னவிரி கருக்காக  
 கருக்காக, உயக்கூடிய ஒன்றாகும்! (ரஷிமீய நிலையில்)  
**நாமருபஜகஜீவ** சொருபங்

யோகமாயா, சகாயம்! மனோஸ்வரன் / உற்றுமீ சுகீம  
 குறளிகருக்காக **தற்காலிகமாக**



மறைந்த நான்கருடைய அயர்கருடைய **நுபத்தையுமீ**  
 அயர்கள், **நயந்தார** அடியாள்!

அழிவந் வரகு, அழிக்க முடியாது!  
**“ஒலியையுமீ”** அயல்யம்,  
 தர முடியாதெ, பதிமநான்களி லுடையர்.  
இதனை காரணம்?

உருகும் உள் ளும், அதற்காக ஏன்  
உள்ளும்; நாளை வேட்கைக்காக **துடி**  
**“துடிக்கும்”** உள் ளுந் தருக்காக யுமீ,  
 காலமாக **“அது”** செவிசாய்க்க விரியயாதலி  
அதுகலே பெருமை யுமீ இல்ல! அது இடுக்கிறத ளுந்து  
சொல்லியும் கிற நமயும் இல்ல! குறியாக அது  
 உயநிக் முடியா விடேறியும், சுகாலயம், மலை நியரண்,  
 உயநிகந் வேட்கை, யோகமரண நய நயவே, இக்  
 காரியம் பண்ண முடியும்! அயல்யம் பண்ணும்!  
 அயல்யம் அது **“பண்ணிக்”** கொண்டிடு குக்கிறதும்  
 இது பிரமாணை உண்மை யான, பதிமநான்களி லுடையர்!  
 எல்லாம் ஒளி து! **சு**  
 அது சுகமெய்யும்! **யாயா.**  
 அதுயாளும்! அது நிக் து! கிற நமீதியம்!

# உணர்வு

(50)



## ① நாமரூபஜகமும்,

அதன் பொருள், உறவு, சூற்றம்,  
நடவு, இவைகளின் இயக்கமும்,  
அவைகளின், குணங்களும், உள்

## உள்ளாத்ததை நொடீயதை,

பாடுபகவான்! உண்டு! மேலேநெறியறவகர்,  
உள்உள்ளத்தை, பாதிக்க வில்லெயன்டுல். அங்க  
பாடுபகவான்! தனியாகவீடு, மயன உணர்! அங்க  
பாடுபகவான், நியாதிவியட்டாய்

சுத்தியவாசகம்.  
குறியிடி-பாதிமீயன்டுல், கஷ்டம், நஷ்டம், அபிமீய, ஆகம்.

## ② நடுக்க வில்லியே! கிடைக்க வில்லியே!

முடிய வில்லியே! என்பதைவிட, நடந்தது

போதும்! கிடைத்தது போய்! முடிந்தது

போதும்! என நிறைவுநொண்டால், காட்டா

முடியும்! கர்மாபகவாது! ஆனந்தம் நிறையும்!

## ③ சூற்றம் குறை தேற்ற வில்லியா. அல் நியே

ஆனந்தம்! வேறு ஆனந்தம் எங்கும் எழும் அல்ல!  
சூற்றம் குறை தேற்றிக் கொண்டிருக்கால் நியே

துக்கம்! வேறு துக்கம் எங்கும் எழும் அல்ல!  
சூற்றம் குறை துக்கம் என்பது உள் மன மேல்



4 ஹாயன் ஹாரி ஹாரன்! 51

ஆகிய சூயரும், ரதம் உருமியிவ், ரதாஹிவ்  
கரீர்தகாக்களாக கருப்பது மந்தியமே!  
மேவே கூறிய சூயரும், பரநிதியில்  
ஸத்குருவாக கருப்பது மந்தியமே!

இலி "யத் பாவம் தத் பவதி" என்பது உன் அனுபவமே!

காண காலம் ஆறல் பேசாது! கோளாது!

காது கேட்கும். ஆறல் காணாது! பேசாது!

வாய் பேசும். ஆறல் காணாது! கோளாது!

மேவே கூறிய சூனீயம், மேவே கூறிய முன்று  
நினைவம், செயல்பட்டால், அங்கு அமல்யம்,

விகாரம் கோட்டுது! விவகாரம் என்ன,

வியர்த கோடிங்கள் நடைபயத்து. மேவே கூறிய  
அம் சூனீயம், செயல்படு அடங்கி, ஆறந்தம் திவய  
பேன்மொறல், இரண்டு வாசகங்கள், கடைபிடிக்கால்  
பேறாம்! வெகு, வெகு, வெகு, வெகு, வெகு, சுவயம்!

அருப்பதுவன்றே/நடப்பதுநஸமே

என்றுநாம் அடங்கிமுல், எல்லாம் உம்குள் அடங்கும்!

மேவே கூறிய நினைவம் நாம் உணர்ந்து அடங்குறல்,  
கண் பார்வையில் பதுமங்களாக கோணியம்!  
காத கேட்பதில் அர்த்தமற்ற, இலி அங்களாக கோணியம்!  
வாய் பேசுபதில் இறைகுருடனார் அம். கேள்வியற்ற  
வார்த்தைகள், உறாமல் தடுக்கப்படும் விடும்! ஆறல்கிண்து,



(52)

கண்:-காணும்! பேசும்! கேட்கும்!

**உணர்வு** நுட்பியல்!

காத:- கேட்கும்! பேசும்! காணும்!

**உணர்வு** நுட்பியல்!

வாய்:- பேசும்! கேட்கும்! காணும்!

**உணர்வு** நுட்பியல்! அங்கு விகாரமோ, விவகாரமோ,  
அந்நாடு ஒழிந்து, அமைதி நாட்கள் திவவும்!

⑥ **மண்ணில்**, நாம பேசும்பந்தம்  
கொண்ட, பாத்திர **பாண்டங்கள்** இல்லை!

ஆனால் **மண்ணில்லாமல்**, நாம பேசும்பந்தம் கொண்ட, பாத்திர **பாண்டங்கள்**

**வரமுடியாது!** அகலேறல்?  
வர சிவவாது!

**பார்த்தில்**, நாம பேசும்பந்தம் கொண்ட,

**ஐகத், ஜீவ, னஸ்வராதிங்கள்!** இல்லை.

ஆனால் **பரம் இல்லாமல்**, நாம பேசும்பந்தம் கொண்ட,

**ஐகத், ஜீவ, னஸ்வராதிங்கள்!** இவையும் இல்லை. அமைதி

**வரவும்** முடியாது! **வரவும்** இயவாது!



7

2

53

பரமீ ஸகீத்யம் என்துயம், நாம பே ஜக,  
ஜீவந. ஸ் வரபதிகளி, மொம்ரியன் துயம் ;  
நாம பே, ஜக ஜீவந. ஸ் வரபதிகளி,ன்,  
**எண்ணத்திரல்** பிறவி  
உண் டென் துயம் ; நாம அது/அவதேநாம்!

என்ற **பர எண்ணத்திரல்**, பிறவி  
இவ் வயன் துயம், சொல் வக் கோணை என்ன வெண்டுல்?

**பரமீ** என்துல், அது ஒன்றுதலில்! நாம பே குறைவகளி லில்.  
எந்த **தோஷ குணங்களும்** தில்!

**மாயாமனம்** பற்று அவ் குட அம் இவ் வில்!  
அங்கு மனத்திக்கு வேடயும் தில்! அகவே ஜகை மாரணத்தில்.

நாம பே, ஜக ஜீவந. ஸ் வரபதிகளி,ன், **தோற்றம்**

**இருபீடி மார்த்தம் மறைவு** உண்டு.

இவை களி, பற்று விடித்து விளையாட, **மனமும்** உண்டு.

காரசாறு விளையாடக், **தோஷ குணங்க**

அந்த ஜகை குறைவகளி, பற்று விளையாடு **மனம்** உண்டு.

பதால், **புண்ணிய பாய**, விளையாடும் உண்டு.

அதால் **ஜனன மரணமும்** உண்டு!

அக வேதாஸ், தன்னி அறிந்த குரணிகன், நாம பே ஜக

ஜீவந. ஸ் வரபதிகளி,ன் தோற்றம், **பயாம்** அவதேஸ்டாய்

என்துயம்; **பரமீ** ஒன்றே, ஸகீத்யம் என்துயம், சொல்வி,

**பரமீ மயிஸத்தியம்** என்துயம் **ஜகதீ மீததை**  
என்துயம் சொல்லுவார்கள்.



சு

உ

54

ஸாமான்ய சூரு, ஸ்ரீ பகவானி, தரிசித்  
 சூட் நுலியையயும், ஸ்ரீ பகவத் பகவீகரி,  
 அடையுத் நுலியையயும், கூட்டி ஸூக்  
 முடியும்! இவர் ஸ்ரீ பகவானி

இருந்த, ஸ்ரீ பகவானி அடைய, மேலே  
 தூக்கி வரம், ஓர் **காரீய** கரீகர யாரும்! ஆயல்,  
 ஸதீகுருவே, ஸ்ரீ பகவானியும், அகீதமாயவர்! ஆகவே,  
 சில சமய சந்தர்ப்பங்களில், ஸ்ரீ பகவானியும் **ஆக**  
 முடியும். அது அகீரகநியமாக வேகிடுக் கும்! காரணம்,  
 இவர் காரியம்

**ஜீவ அழிப்பாகும்!**

ஸ்ரீ பகவானி காரியம், ஜீவ ரகாதிப்பாகும்! இவரை நம்பும்,  
 அன்மீகருக்கு, ஜீவனீ முக்தியை ரிகாரும்பகே, இவருடைய

**காரணமாகும்!** இந்ந ஸதீகுரு, **பூர்** ரொகும்,  
 அஸ்வமாக வே இருப்பகரல், இவர் **ரெசயல்** அந்நவ  
 ரே!

இவர் ரெசயல்பரம் நுலித்தம், ஸ்ரீ பகவானி ஸ்ரீ நுலியை,  
 சமய சந்தர்ப்பங்களில், உந்நே ஆகவேணீ னும்! இவ்  
 ஸ்ரீ பகவானி துரியரம்! இவர் ஓர் ரெவன் ஸ்ரீ ஆகும்!  
 இவர் ஸ்ரீ பகவானி, ரொகும்பாக இருந்த, ரெசயல் பட்டரணம், இவர்  
 தனி ரு, ஸ்ரீ பகவானி த ருட்டிக் ரெகாரீ ரு, **முடியாகும்!**

**கூட்டவே கூட்டாகும்!** அங்கரன், நம்

**வேத ஸாஸ்திர** (சமய ரகாயனும், அகந்  
 கட்டுமீயரம் ஆகும்!

தன் ரு கரட்டிக் ரெகாரீ ரு முடியாத் (இவரவ்) கனி ஸமயரல்,  
**அவரை** (ஸ்ரீ பகவானி) நமீய ரு, கூட்டிக் கூட்டி விட்டு,

**தானே அவருக** இருந்த, ரெசயல் பகவானி கரல்  
 தேவ ரகநிய ரும். பிறமீய ரகநிய ரும், கிரக ருக்கி ரு  
 ரு ஸ்ரீ பகவானி கரல் ரெசயல் கரல் ரு



9

நாமஸ்ரீஜகத் ஜீவ

சொந்த பந்த நடமா உறவுகளை,

விடவிடவிட ஆனந்தமே!

மேலே உறியவைகளை தொட

தொட, தொட, துன்பமே!

தொடும் உரி: - நான் / எனது என்ற அறவிகளற அமிசாநாமம்!

உரி உரி: - எவ்வாறாயினும் / எவ்வாறாயினும்

உனதே என்ற சர்வார்ப்பணமா  
கும்!

10 எவ்வாறாயினும் அவனே / எவ்வாறாயினும் அவனே!  
என்கால் அவன், அவன்?

அவனே யாம் / அவனே நீ!!

அவனே தாங்களாகவும், அவனே யாமாகவும், இருக்கும் போது, அவன் என்பது ஏன்?

யாம் / நீ / அவன் / கிம் குன்றும்  
இன்றின் எண்ணம், சொல், செயல்! ஆகிய கிம் குன்றும்!

எவ்வாறு அடையது என உரை குடிசிறகா?  
இன்று ஆங்கு யோகிகளின் ஆகாரம், இது என்  
மனதாடையதே! என புரி கிறது!



2

56

அப்படியானால், என் கொஞ்சந்தே!

இந்த **நாமரூப** நுகர்தல்;

அதன் பொருள்களும்; உறவு, சுற்றம், குடும்ப

இவை அனைத்தும், **என்றையுடைய**

என, உன் மனம் உரிமையம், உடமையம்,

பாறலெனப் பரியந்தம், எவ்வளவு **அவனை**

என்பது, அவன் யம் கேளவ! எவ்வளவு **நம்மு**

**டையதே** என்ற நினைவில், அது **பொரு**

**உடைமையாகி**, நமக்கு அன்றியமாய்,

**நுகர்தல்**; **யாரும்**; இவ்வு ரயன்ற திசு,

பெற்று விட்டால், அந்த இவ்வளவு பரியந்தம்,

கொடுத்தல் கொள்ளாமல், **மனமும்** இவ்வளவு!

அதை உதவி கொள்ளும், **அவனும்** இருக்கமாட்டான்.

எவ்வளவு அவனை என கொண்டு, **நீயும்** இருக்கமாட்டாய்.

**யாரும்** / **நீயும்** / **அவனும்** / அனைத்தும் / பொருள்களும்!

அவன் யவரக **நாமரூபத்தான்** இருக்க

முடியாது! இருக்கவொருது!! இருக்கக் கூடாது!!!

கொடுப்பதும் **அது** வாகவும்; அதுவே **நாமமாக**

அதை உதவி, அனைத்தமாக இருக்கவேண்டும்! **நீயும்**



57

**“முடிவுரை”!!!**

எங்குதான் உங்களைக் காண்கோ!

**உதாசயிஸ்**

எல்லா மடல்கள் நாங்காடும்! அகில நெய்யாக,

**“ஸ்வய குரணியபவ”**

நூலுக்கு, 108 பாடல் கருக்கும், விளக்கம்

சுற்று விரிவாகவும், **ரஸாமீஸமாந**

**ஷம்** என்கி! எந்திராகனின் ஸ்வய அனுபவ தீதிக்கு, **ஸம் ஸ்வய அனுபவ**

சுரையையும்கவந்து, எளிமையாகவும், குனிமை

யாகவும் என்கி, **நிறைவு** செய்குகாண்டோம்!

மேலும் குமடல்கள், அதன் கருமையினால் அதுவும்!

ஸ்ரீஸதீகுருகுமும்! ஸ்ரீயரமாத்மாவும்! திணைந்து

குந்து நிறைவேற்றி, முடித்துக் கொண்டார்கள்!

உங்கள் நல்கினைகயும் வேறு எந்த நூலையும், தொடராத

வைராஜியும், கிணைத்தீர், **சு** தீநீக்கள் அனைவரும்

ஆயன்குதீதர்களை கியவிரமாண உணர்மையாகும்!!! **யாயா**

எரிவாடும் குன்றே! அதுநவமும்! அதுயா கும்! அதுநீவீக்களும்! வந்தியம்!



*Abode of Love  
You Are Everything!*